2.18 2006–2007–ம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி ஒவ்வொன்றிற்கும் முறையே ரூ. 1 கோடியே 20 இலட்சம் என அதிகரித்து ஒதுக்கீடு செய்தல்

ஊரக வளர்ச்சி (மற்றும்) ஊராட்சி (மா. அதி2) துறை

அரசாணை (நிலை) எண்.134 நாள் : 29.9.2006

படிக்க :

1. அரசாணை (நிலை) எண். 75 ஊரக வளர்ச்சி (மதி1) த்துறை நாள்.19.6.2002
2. அரசாணை (நிலை) எண். 120 ஊரக வளர்ச்சி (மதி1) த்துறை நாள் 29.7.2004
3. அரசாணை (நிலை) எண். 116ஊரக வளர்ச்சி (மதி1) த்துறை நாள் 18.8.2005
4. அரசாணை (நிலை) எண். 84 ஊரக வளர்ச்சி (மதி2) த்துறை நாள் 25.7.206
5. ஊரக வளர்ச்சி (மற்றும்) ஊராட்சி இயக்குநரின் கடிதம் எண். 51100/2006/ என் இடிஎம்–3 நாள்.11.8.2006

ஆணை

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 1997–1998–ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாண்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டிற்கான தொகுதி ஒன்றிக்கு ரூ.25 லட்சம் வீதம் நிதி வழங்கப்பட்டது. பின்னர் இத்தொகை படிப்படியாக அவ்வப்போது உயர்த்தப்பட்டு வந்தது. 2005–2006 நிதியாண்டில் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 1 கோடி வீதம் இத்திட்டத்திற்காக வழங்கப்பட்டது.

2. அரசாணை (நிலை) எண். 84, ஊரக வளர்ச்சி (மா அதி–2) த்துறை நாள் 25.7.2006–ல் 2006– 2007 ம் நிதி ஆண்டிற்காக ஒரு தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட மொத்த ஒதுக்கீடான ரூ.1.00 கோடியில் 60 சதவீதம் (ரூபாய் அறுபது இலட்சம்) முன்னுரிமை பணிகளுக்கும் 40 சதவீதம் (ரூபாய் நாற்பது இலட்சம்) சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அவரது விருப்பத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கும் முன்னுரிமையற்ற பணிகளுக்கும் ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிட்டுள்ளது.

3. சட்டமன்ற பேரவையில் நடைபெற்ற ஊரக வளர்ச்சி (மற்றும்) ஊராட்சித் துறைக்கான மானிய கோரிக்கை எண்.42–ன் மீது நடைபெற்ற விவாதத்தின் போது மாண்புமிகு ஊரக வளர்ச்சி (மற்றும்) உள்ளாட்சி துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் தொகை ரூ.1 கோடி என்பதை ரூ.1 கோடியே 20 இலட்சம் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உயர்த்தி உள்ளார் என்று அறிவித்துள்ளார் . இதனால் மாநில அரசிற்கு ஆண்டிற்கு ரூ.47 கோடி கூடுதல் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கணினி, பிரிண்டர் மற்றும் Broad Band Internet Connection ஆகியவற்றை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வாங்கிக் கொள்ளலாம் எனவும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.

4. ஊரக வளர்ச்சி (மற்றும்) ஊராட்சி இயக்குநர் கருத்துருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கான வளர்ச்சி நிதியை ஒரு தொகுதிக்கும் ரூபாய். 1.00 கோடியிலிருந்து ரூ.1.20 கோடியாக உயர்த்தி ஆணையிடும்படியும் துணை மானியக் கோரிக்கையில் கூடுதலாக உயர்த்தப்பட்ட நிதியான ரூ.47.00 கோடி (ரூ.20 லட்சம் 235 சட்டமன்ற தொகுதி) ஏற்கனவே வழங்கப்பட்ட தொகைக்கான தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்தும் ஒரு தொகுதிக்கு ஒதுக்கப்படும் தொகையான ரூ.1.20 கோடியில் 50 சதவிகித நிதியினை (ரூபாய் அறுபது இலட்சம் மட்டும்) கீழே பத்தி 5–ல் கொடுக்கப்பட்டுள்ள கட்டாய பணிகளுக்காகவும் எஞ்சிய 50 சதவித நிதியினை (ரூபாய் அறுபது இலட்சம் மட்டும்) விருப்ப பணியாகவும் மாற்றி அமைத்து ஆணையிடுமாறும் அரசினை கேட்டுள்ளார்.

5. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரின் முன்மொழிவுகளை அரசு கவனமாக பரிசீலனை செய்தது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரின் கருத்தினை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு 2006–2007 ம் ஆண்டிற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கு ரூ.1.00 கோடி என ஏற்கனவே ஆணையிடப் பட்டுள்ளதை மாற்றி ஒரு சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கு ரூ.1.20 கோடி என தொகையினை உயர்த்தி ஆணையிடலாம் எனவும்

2. MLACDS

மேலும் அவ்வாறு ஒதுக்கப்படும் ரூ.1 கோடியே 20 இலட்சம் நிதியில் மேலே பத்தி நான்கில் குறிப்பிட்டவாறு 50 சதவித நிதியினை (ரூபாய் அறுபது இலட்சம் மட்டும்) கீழ்குறிப்பிடபட்ட கட்டாயப் பணிகளுக்காக எஞ்சிய 50 சதவீத நிதியினை (ரூபாய் அறுபது இலட்சம் மட்டும்) சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் விருப்பபணியாகவும் மாற்றி அமைத்தும் சட்டமன்ற உறுப்பின்ா தொகுதி மேம்பாட்டுத் திட்டநிதியில் வரையறுக்கப்படாத பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 50% (ரூ.60.00 லட்சம்) நிதியில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தலா ஒரு கணினி (desktop/notebook) பிரிண்டர் (laser/inkjet) மற்றும் அகண்ட அலைவரிசை இணையம் இணைப்பு (Broad Band internet connection) வசதியைப் பெற்று கொள்ள அனுமதி அளித்தும் அரசு ஆணையிடுகிறது.

வ. எண்	பணிகள்	தொகை (ரூபாய் லட்சத்தில்)	சதவிகிதம்
1	சிமெண்ட்/ கான்கீரிட் சாலை	25.00	20.83%
2	சோடியம் விளக்குகள்	15.00	12.50%
3	கப்பிச் சாலைகளை தார் சாலையாக உயர்த்துதல்	20.00	16.67%
	கட்டாய பணிகள்	60.00	50%
4	வரையறுக்கப்படாத பணிகளுக்காக	60.00	50%
	மொத்தம்	120.00	100%

6. இத்திட்டத்திற்கான கூடுதல் நிதி துணை மானியக் கோரிக்கை 2006–2007–ல் சேர்க்கப்படும். இது தொடர்பாக விளக்க குறிப்பு மற்றும் வரவு செலவுத் திட்டக் கருத்துக்களை அரசு நிதி (ஊவ) வ. செ.பொது1) துறைகளுக்கு உரிய தருணத்தில் அனுப்பி, தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

7. இந்த ஆணை நிதித்துறை அ.சா.எண். 58605/ஊவ/ 2006 நாள் 27.09.2006–ல் பெற்ற ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

க. அஷோக் வர்தன் ஷெட்டி
அரசு செயளாலர்